

EIH ASSOCIATED HOTELS LIMITED

CIN: L92490TN1983PLC009903

Corporate Office: 7, Sham Nath Marg, Delhi – 110 054, India/ Telephone: +91-11-2389 0505

Website: www.eihassociatedhotels.in

1st July 2022

The National Stock Exchange of India Limited Exchange Plaza, 5 th Floor Plot No..C/1, G Block Bandra Kurla Complex Bandra(E) Mumbai – 400 051. Code: EIH AHOTELS	BSE Limited Corporate Relationship Dept. 1 st Floor, New Trading Ring Rotunda Building Phiroze Jeejeebhoy Towers Dalal Street, Fort Mumbai-400001 Code: 523127
---	--

SUB: NEWS PAPER ADVERTISEMENT

Dear Sir / Madam

Advertisement regarding 39th Annual General meeting was published in the following newspapers:


- Business Standard (English - All editions) and
- Makkal Kural (Tamil- Chennai) (being the regional language of Chennai, where the Company's registered office is situated).

We request you to take the above on record.

Thanking you,

Yours faithfully

For EIH Associated Hotels Limited



Tejasvi Dixit
Company Secretary

MAHARASHTRA CRISIS

Uddhav quits as CM after SC go-ahead to floor test

PRESS TRUST OF INDIA
New Delhi, 29 June

MAhharashtra Chief Minister Uddhav Thackeray resigned late on Wednesday evening after the Supreme Court refused to stay Thursday's floor test in the Assembly.

Earlier in the day, the top court said the floor test of the House is the only way to settle these issues of democracy, observed the Supreme Court on Wednesday while hearing Shiv Sena chief whip Sunil Prabhu's plea against Maharashtra Government's direction to the Uddhav Thackeray-led Maha Vikas Aghadi (MVA) government to take a floor test in the Assembly on Thursday.

A vacation bench of Justice Surya Kant and Justice J B Pardiwalla also asked senior advocate A M Singhvi, appearing for Prabhu, how can floor test impacts the disqualification process or interfere with



Uddhav Thackeray said he was resigning as a member of Maharashtra Legislative Council

Osmanabad renamed Dharashiv, Aurangabad Sambhajinagar

The state cabinet on Wednesday approved the renaming of Aurangabad city as Sambhajinagar, and that of Osmanabad city as Dharashiv. The decision on the issue of renaming of the historical central Maharashtra city of Aurangabad came even as the Shiv Sena, which heads the ruling MVA coalition, is facing a rebellion. **PII**

the powers of the speaker to conduct disqualification proceedings or interfere with

only way to settle these issues of democracy," the bench said. Singhvi told the apex court that people who have changed sides do not reflect the will of people and heavens won't fall if the floor test is not held on Thursday.

Shiv Sena rebel MIA Iknath Shinde on Wednesday told the Supreme Court that the Uddhav Thackeray-led faction is in a "hopeless minority" within the party and a floor test in the Assembly is the best way to stop horse-trading.

Shinde's counsel told the vacation bench that any delay in the floor test would cause more damage to the democracy. Meanwhile, after spending eight days in Assam, rebel Shiv Sena MIA, led by Shinde, left Guwahati on Wednesday evening for Goa. A charter plane of private carrier SpiceJet took off at 6:56 pm from the Guwahati airport for the Dabolim airport in Goa, official sources.

Udaipur killing: NIA files case under UAPA

PRESS TRUST OF INDIA
New Delhi, 29 June

The National Investigation Agency (NIA) on Wednesday registered a case under the anti-terror Unlawful Activities (Prevention) Act in connection with the "heinous murder" of a tailor in Rajasthan's Udaipur by two people who, the agency said, wanted to "strike terror among the masses across the country".

A spokesperson for the agency said NIA teams have already reached Udaipur and

requisite action for expeditious investigation of the case has been initiated.

"The accused persons had also circulated a video of the criminal act in the social media claiming responsibility for the murder in order to trigger panic and strike terror among the masses across the country," he said.

He said the case has been registered under various sections of the Indian Penal Code and the UAPA.

The case was initially registered at Dhamamdi police station in Udaipur.

Vice-president election to be held on June 6: EC

PRESS TRUST OF INDIA
New Delhi, 29 June

Election for the post of vice-president will be held on August 6, the Election Commission said on Wednesday. The notification for the election to decide the successor of M Venkaiah Naidu will be issued on July 5 and the last date for filing of nomination papers will be July 19.

The scrutiny of nomination papers will be done on July 20 and the last date for withdrawal of candidature is July 22.

The election will be held on August 6 and the votes counted on the same day.

Members of the Lok Sabha and the Rajya Sabha, including nominated members, form the electoral college for the vice-presidential election.

Naidu's term as vice-president ends on August 10. The schedule for the vice-presidential election was finalised at a meeting of Chief Election Commissioner Rajiv Kumar and Election Commissioner Anup Chandra Pandey.

No decision...

According to revenue growth data collated for the Council meet, only five of the 31 states and Union Territories — Arunachal Pradesh, Manipur, Mizoram, Nagaland, and Sikkim — had registered a higher revenue growth rate than the protected revenue rate for states under GST in 2021-22. However, overall revenue shortfall of all states had narrowed in FY22 when compared with the previous year. Puducherry, Punjab, Uttarakhand and Himachal Pradesh had recorded the widest gap between protected revenue and post-settlement gross state GST revenue in FY22.

A senior government official explained that the compensation regime was ending on June 30 under law. Now for any extension, the Constitution needs to be amended. That cannot happen overnight.

When GST subvented 17 central and state levies from July 1, 2017, it was decided that states would be compensated

for any revenue loss for five years (that ended on June 30, 2022). However, during the pandemic, states suffered losses and sought an extension for compensation cess, and the Centre is known to have decided to extend it until March 2026. This is to repay ₹1.1 trillion borrowed in FY21 and ₹1.59 trillion in FY22 to meet a part of the cess collection shortfall.

On rate rationalisation and removal of exemptions, on some packaged mass consumption items like curd, lentils, buttermilk, foodgrains, cereals, honey, papad and a host of other packaged food items, the Council decided to make these taxable and put them in the 5 per cent bracket with effect from July 18.

Hotel rooms with tariff below ₹1,000 per night and hotel rooms with tariff above ₹1,000 per night will not attract GST. The Council also suggested phasing out of tax exemption on services provided by the Reserve Bank of India (RBI) and the Securities and Exchange Board of India (SEBI). It also recommended withdrawing GST exemption available for cheques — loose or in the book form — and favoured a GST rate of 18 per cent. And, it agreed to hike rates on items like tetrapack, knife, printing ink, LED lights, and so on.

On rate rationalisation and removing exemptions on packaged curd, lentils, buttermilk, foodgrains, cereals, honey, papad and a host of packaged food items, the Council decided to make it taxable and May put them in 5 per cent bracket. Besides hotel rooms with a tariff below ₹1,000 per night and hotel rooms with a daily tariff of over ₹5,000, will not also attract GST.

It also suggested phasing out GST exemption on services provided by the Reserve Bank of India (RBI) and the Securities and Exchange Board of India (SEBI). It also recommended withdrawing GST exemption available for cheques — loose or in book form — and favoured a GST rate of 18 per cent. Besides, the Council agreed to hike rates on items like tetrapack, knife, printing ink, LED lights, and so on.

Suspense on online gaming
On the toying of casinos, online gaming, horse racing and lottery at 28 per cent, the GST

More on business-standard.com

THE KARUR VYSYA BANK LIMITED
Registered & Central Office: No. 20, Erode Road, Veludh Nagar, LMS, Karur - 639002
(IN No: L65110TN19PLC001295)
[E-Mail: kvb_s@kvbmail.com] [Website: www.kvb.co.in]
(Tel No: 04324-269441) [Fax No: 04324-225700]

NOTICE

Pursuant to the Bank's Internal Code of Conduct for Prevention of Insider Trading under Securities and Exchange Board of India (Prohibition of Insider Trading) Regulations, 2015, and any amendments thereto, the Trading View of dealing in securities of the Bank shall remain closed from Friday, July 01, 2022 till the declaration of financial results of the Bank for the quarter ended June 30, 2022 and two days thereafter. During this period, no trading shall be made in the Bank's securities by the Directors, Promoters and Promoters Group, Designated Persons, all Connected Persons and Immediate Relatives as defined in the "Code of Conduct".

The date of Board Meeting to consider and take on record the non-audited financial results for the quarter ended June 30, 2022 will be informed in due course. For further information updates on this, the investors may visit the Bank's website www.kvb.co.in and Stock Exchange's website www.nseindia.com.

For The Karur Vysya Bank Limited
Srinivasarao M
Company Secretary
Place: Karur
Date: 27.06.2022

INDIA NIPPON ELECTRICALS LTD.
Regd. Office: No. 14/10, Palani, Cheral, Chennai - 600 032, Tel: 043-2688073
Website: www.indianipon.com, Email: info@indianipon.com

Notice to the Shareholders of India Nippon Electricals Ltd.,

Notice is hereby given to the shareholders of India Nippon Electricals Ltd., pursuant to Rule 6 of the Investor Education and Protection Fund (IEPF) Act, 2005, and the IEPF Regulations, 2016, (the IEPF Rules) as under:
As per the provisions of the Companies Act 2013 and the IEPF Rules, all shares in respect of which dividends are not claimed / paid for the last 7 consecutive years or more are to be transferred to the IEPF Authority. A detailed statement, in terms of Rule 6 (3) of the IEPF Rules, is available on the website of the company viz., www.indianipon.com under Investors.

Shareholders may write to M/s. Camco Corporate Services Ltd., Share Transfer Agent, at 'Subramanian Building', No. 1, Club House Road, Chennai - 600002 before one month of the last date for transfer of IEPF Authority. In case no valid claim has been made within the said time, the shares will be transferred to the IEPF Authority on the respective dates. The Company has sent individual notices through registered post to the latest available addresses of the shareholders whose dividends are lying undivided, advising them to claim the dividends expeditiously.

In case the concerned shareholders wish to claim the shares after transfer to IEPF, a separate application has to be made to the IEPF Authority in Form IEPF-5, as prescribed under the Rules and the same can be downloaded from www.iepf.gov.in

For INDIA NIPPON ELECTRICALS LTD
ARVIND BALAJI
Managing Director
Place: Chennai
Date: 29th June, 2022

CREAMLINE DAIRY PRODUCTS LIMITED
Corporate Identity Number: (CIN): U10121TG1996PLC006912
Registered Office: Plot No. 10, Old Madhavaram, Chennai - 600030
Rajahmundry Road, Rajahmundry - 520032
Tel: 044-22412333; E-Mail: cdp.sales@creamline.co

NOTICE OF THE 35TH (THIRTY FIFTH) ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the 35TH (THIRTY FIFTH) ANNUAL GENERAL MEETING (the "AGM") of the Shareholders of Creamline Dairy Products Limited ("the Company") is scheduled to be held on Wednesday, 27th July, 2022 at 2.00 p.m. (IST) through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") to transact the business, as set out in the Notice of the AGM, which, along with the Annual Report for the Financial Year 2021-22, will be sent separately to all the Shareholders at their registered addresses.

In compliance with the provisions of the Companies Act, 2013, the Rules framed thereunder and vide Ministry of Corporate Affairs Circular dated 19th April, 2020, 12th April, 2020, 5th May, 2020, 17th January, 2021 and 5th May, 2022 (collectively referred to as "MCA Circulars") the Company intends to send electronic copies of the Notice of the AGM to the Shareholders for the Financial Year 2021-22 to all the Shareholders whose e-mail addresses are registered with the Company / Depository Participants. The same will also be made available on the Company's website at www.creamline.co

Shareholders can attend and participate in the AGM through the VC / OAVM facility only, the details of which will be provided by the Company in the Notice of the AGM. Registered Office: Plot No. 10, Old Madhavaram, Chennai - 600030

The Shareholders who have not registered their e-mail addresses are requested to register their details with the Registrar of Companies, Chennai, by sending a copy of the signed request letter to the Registrar of Companies, Chennai, along with a copy of the Share Certificate (front and back), self-attested copy of the PAN Card and self-attested copy of any document (e.g., Aadhaar Card, Driving License, Election Identity Card, Passport) in support of the request. The request should be submitted in a self-attested copy in dematerialized form are requested to register their e-mail ID with the relevant Depository Participant(s). In case of any queries / difficulties in registering the e-mail address, Shareholders may write to the Company at cdp.secre@creamline.co and/or the Company's Registrar & Share Transfer Agent, viz., XL Softtech Systems Limited at xlsoft@xlsoft.com

By Order of the Board of Directors of Creamline Dairy Products Limited
Date: 30th June, 2022
Place: Hyderabad
Neha Pojary
Company Secretary

EIH Associated Hotels Limited
A MEMBER OF THE COX & GUY
Registered Office: Plot No. 10, Old Madhavaram, Chennai - 600 032
Telephone: 91-44-2234 4747
Investors Services Division: T. Shan Nish Marg, Delhi-110054
Telephone: 91-11-2619 0608
Website: www.eihassociatedhotels.com
Email: info@eihassociatedhotels.com, investor@eihassociatedhotels.com

NOTICE TO THE SHAREHOLDERS FOR 39TH ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that:

(a) The 39th Annual General Meeting ("AGM") of EIH Associated Hotels Limited ("the Company") is scheduled to be held on Tuesday, 26th July 2022 at 4.30 p.m. through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") facility to transact the business, as set forth in the notice of AGM.

(b) In view of the continuing COVID-19 pandemic, the Ministry of Corporate Affairs has issued its circular dated 08th April 2020, 13th April 2020, 21st April 2020, 05th May 2020, 15th June 2020, 13th January 2021, 14th December 2021 and 5th May 2022 (MCA Circulars) permitted the holding of the AGM through VC/OAVM without the physical presence of the Members. In compliance with the provisions of the Companies Act, 2013 (Act), SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations") and the circulars, the 39th AGM of the Company is being held through VC/OAVM. The Members can attend and participate at the 39th AGM through VC/OAVM. Detailed procedure for joining the meeting is provided in the notice.

(c) Remote e-voting facility is provided to members to cast their votes on the resolutions set out in the notice of AGM. Members have option to cast their vote prior to the AGM or during AGM. Detailed procedure for voting are mentioned in the notice of AGM.

(d) In accordance with the Companies Act and SEBI circular dated 12th May 2020, 15th January 2021 and 13th May 2022, Notice of the AGM along with the Annual Report 2021-22 will be sent only by electronic mode to those members whose e-mail addresses are registered with the Members Depository Participants. Members may note that the notice of AGM along with the Annual Report will be made available on Company's website www.eihassociatedhotels.com, website of the stock exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited www.bseindia.com and www.nseindia.com.

(e) For receipt of AGM Notice and Annual Report by electronic mode (e-mail), shareholders holding shares in physical mode and have not registered/updated their e-mail addresses with the Company and wish to register/update may contact/write to the Investor Services Division of the Company by e-mail on info@eihassociatedhotels.com. Shareholders holding shares in dematerialized mode may contact/write to their Depository Participant to register/update their email addresses.

For EIH Associated Hotels Limited
Place: Delhi
Date: 30th June, 2022
Tejasvi Dixit
Company Secretary

GUJARAT SIDHEE CEMENT LIMITED
(CIN: L28510GJ1996PLC00445)
Regd. Office: Sidheegram, PO - Prashrawada 80, Via Sutrapada 80 (Taluka), Pin Code - 382 275, Dist. Goham, Gujarat.
Regd. Office Phone: 02876-268200, Corporate Office Phone: 022-56365444
E-Mail: gscl@sidheestorey.com Website: www.gujaratcementlimited.com

NOTICE OF THE 46TH ANNUAL GENERAL MEETING

REMOTE E - VOTING INFORMATION AND BOOK CLOSURE

1. Notice is hereby given that the 46th Annual General Meeting (AGM) of the Company will be convened on Wednesday, 27th July 2022 at 3.30 p.m. (IST) through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") facility to transact the business, as set out in the Notice of the AGM, which, along with the Annual Report for the Financial Year 2021-22, will be sent separately to all the Shareholders at their registered addresses.

2. In compliance with the relevant circulars, electronic copies of the Notice of the AGM and the Annual Report for the Financial Year 2021-22 required to be attached thereto, have been sent on June 29, 2022 only to the Members of the Company whose email addresses are registered with the Registrar & Transfer Agents (Depository Participants). The aforesaid Notices and Annual Report are also available on the Company's website at <http://www.gscl.mehatgroup.com> and www.bseindia.com and www.nseindia.com.

3. The Share Transfer Agents and Registrar of the Company shall remain closed from Thursday, 27th July 2022 to Wednesday, 27th July 2022 (both days included) in connection with the Annual General Meeting. The voting rights of all the Shareholders shall be determined on the basis of the paid-up equity share capital of the Company held by them as on the cut-off date i.e. 26th July 2022.

4. Pursuant to the provisions of Section 16 of the Companies Act, 2013 and Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended, and the Audit circulars issued by the Ministry of Corporate Affairs, the AGM and e-voting during the AGM to cast their votes by electronic means in respect of the business to be transacted at the AGM are virtual mode. National Securities Depository Limited (NSDL) will be providing the facility for voting through the NSDL e-voting system.

5. The procedure for the remote e-voting system is provided in the meeting through the NSDL e-voting system. The procedure for the remote e-voting system is provided in the meeting through the NSDL e-voting system. The procedure for the remote e-voting system is provided in the meeting through the NSDL e-voting system.

6. During this period, Members of the Company holding shares either in physical form or in dematerialized form as on Wednesday, 27th July 2022 (Cut-off date) may cast their vote by remote e-voting in respect of the business set out in the Notice of the AGM. The remote e-voting mode shall be disabled by NSDL for voting thereafter. Once the vote on resolutions is cast and confirmed by the Member, the Member shall not be allowed to change it subsequently. The voting rights of the Members shall be in proportion to the number of paid-up equity share capital of the Company as on the Cut-off date i.e. Wednesday, 27th July 2022.

7. Members who have voted through Remote e-voting will be eligible to attend the AGM, however, they will be eligible to vote at the AGM.

8. Members who participate in the AGM through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") on Wednesday, 27th July 2022 may cast their vote during the meeting electronically in the business and in the Notice of the AGM through electronic voting system (e-voting of NSDL). However, only those Members' shareholders, who will be present in the AGM through VC/OAVM facility and have not cast their vote on the Resolutions through Remote e-voting and are otherwise not barred from doing so, will be eligible to vote through E-voting system during the meeting.

9. Any person holding shares of the Company and becomes a member of the Company after the date of the Notice by e-mail and holding shares as on the cut-off date i.e. 26th July 2022 may obtain the login ID and password by sending an email to investors@gujaratcementlimited.com or info@gscl.mehatgroup.com or info@gscl.mehatgroup.com.

10. Any person holding shares in physical form and becomes a shareholder, who acquires shares of the Company and becomes a member of the Company after the notice is sent through e-mail and holding shares as on the cut-off date i.e. 26th July 2022 may obtain the login ID and password by sending an email to investors@gujaratcementlimited.com or info@gscl.mehatgroup.com or info@gscl.mehatgroup.com.

11. Members are encouraged to join the AGM through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") facility to transact the business, as set out in the Notice of the AGM, which, along with the Annual Report for the Financial Year 2021-22, will be sent separately to all the Shareholders at their registered addresses.

12. The Shareholders who have not registered their e-mail addresses are requested to register their details with the Registrar of Companies, Chennai, by sending a copy of the signed request letter to the Registrar of Companies, Chennai, along with a copy of the Share Certificate (front and back), self-attested copy of the PAN Card and self-attested copy of any document (e.g., Aadhaar Card, Driving License, Election Identity Card, Passport) in support of the request. The request should be submitted in a self-attested copy in dematerialized form are requested to register their e-mail ID with the relevant Depository Participant(s). In case of any queries / difficulties in registering the e-mail address, Shareholders may write to the Company at cdp.secre@creamline.co and/or the Company's Registrar & Share Transfer Agent, viz., XL Softtech Systems Limited at xlsoft@xlsoft.com

By Order of the Board of Directors of Creamline Dairy Products Limited
Date: 30th June, 2022
Place: Hyderabad
Neha Pojary
Company Secretary

INSTRUCTIONS FOR MEMBERS FOR ATTENDING THE AGM THROUGH VC / OAVM

1. Members will be provided with a facility to attend the AGM through VC/OAVM through the NSDL e-voting system. Members may access the NSDL e-voting system by logging in to the NSDL e-voting system. After successful login, you can see a link of "VC/OAVM link" placed under the "Join Meeting" menu against the company name. You are requested to click on the VC/OAVM link placed under the Join Meeting menu. The link for VC/OAVM will be available in the NSDL e-voting system. The link for VC/OAVM will be available in the NSDL e-voting system. The link for VC/OAVM will be available in the NSDL e-voting system.

2. Please note that Participants Connecting from Mobile Devices or Tablets or through Laptop connecting via Mobile Hotspot may experience Audio/Video lags due to fluctuation in their respective network. It is therefore recommended to use Stable Wi-Fi or LAN Connection to mitigate any kind of disconnection.

3. The facility for joining the meeting would be kept open at least 30 minutes before the time scheduled for AGM and will be available for Members on first come first served basis. The facility of participation at the AGM through VC/OAVM will be made available for 1000 members on first come first served basis.

4. Members are requested to submit their questions if any. In advance with regard to the financial statements or any other matter to be placed at the AGM from their registered email address, mentioning their name, DP ID / Client ID, folio number, mobile number to reach the Company's email address gscl@sidheestorey.com or info@gscl.mehatgroup.com latest by 27th July 2022 before 3.00 p.m. (IST). The same will be resolved by the Company's website.

5. Members as on the cut-off date who would like to express their view/questions as a speaker at the AGM may pre-register themselves by sending a request from their registered e-mail address mentioning their name, DP ID / Client ID, folio number, PAN and mobile number gscl@sidheestorey.com or info@gscl.mehatgroup.com latest by Wednesday, 27th July 2022 by 08.00 a.m. (IST) and Saturday, 27th July 2022 by 08.00 a.m. (IST). Only those Members who have pre-registered themselves as a speaker will be allowed to speak during the AGM. Further, those Members who have not pre-registered themselves as a speaker, but desirous of expressing their view/questions during the AGM, may be allowed to speak through the chat box option. The Company reserves the right to restrict the number of speakers depending on the availability of time for the AGM.

6. The attendance of Members attending the AGM through VC / OAVM will be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

7. Members facing any technical issue in login before / during the AGM can contact NSDL, Helpdesk by sending helpdesk@nsdl.co or call at 1800 1020 990 / 1800 22 44 30.

8. Mr. Sachin Anuja, Chartered Accountant (Membership No. 1334444) has been appointed as the Scrutinizer to scrutinize the voting process in a fair and transparent manner. In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Members and e-voting user manual for Members available at the download section of www.gscl.mehatgroup.com. Members who need assistance before or during the AGM, can contact NSDL on info@nsdl.co or 1800 1020 990 / 1800 22 44 30 or contact Mr. Amit Vaidya, Assistant Vice President or Mr. Pallavi Varma, Senior Manager, NSDL on info@nsdl.co or 1800 1020 990 / 1800 22 44 30.

9. However, for individual Shareholders holding securities in demat mode for any technical issues related to login through Depository i.e., NSDL, and CDSL.

10. Login ID: Members holding securities in demat mode for any technical issues in login can contact NSDL, Helpdesk by sending a request at helpdesk@nsdl.co or call at 1800 1020 990 and 1800 22 44 30.

11. Individual Shareholders: Members facing any technical issue in login can contact CDSL, Helpdesk by sending a request at helpdesk@cdsl.co or call at 022-23058738 or 022-23058742-43.

12. For GUJARAT SIDHEE CEMENT LIMITED
V.R. MOHANT
CFO & COMPANY SECRETARY

Place: Mumbai
Date: 29th June, 2022

To book your copy, SMS reaches to 57575 or email us at order@bsmail.in

Business Standard
Insight Out

BS SUDOKU #3703

9									
2	5			6					4
8	3				2				
6	5		7		8				1
3	3			8		4		1	
8				6		3			
5	7					8			
3	2			5					5

SOLUTION TO #3702

2	3	9	7	1	4	6			
1	4	6	2	5	3	7			
4	1	5	3	8	9				
6	5	8	9	2	1				
9	6	7	1	2	8	3			
3	2	4	8	3	7	5			
7	8	3	4	6	7	9			
5	9	1	7	3	4	2			

Easy:



Solution tomorrow

